

Tamil Murli Quiz 06-04-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியா? தவறா?

தந்தை ஞானம் நிறைந்தவராக இருக்கின்றார், அவரை அனைத்தையும் அறிந்தவர் எனக் கூறுவது தலைகீழான மகிமையாகும்

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.2) சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

தந்தையின் கூடவே மிகவும் அதிகமான மகிமை யாருக்கு ஏற்படுகின்றது?

- A. ☐ பாரதம்
B. ☐ கீதை
C. ☐ பிரம்மா பாபா
D. ☐ குழந்தைகள்

Q.3) பொருத்துக:

	Choice		Match
A	பாரதம்	1	நேரடியாக ஞான கடலின் மூலம் உருவானவர்கள்
B	கீதை	2	சத்யகம், திரேதாயுகம்
C	குழந்தைகள், சைத்தன்யமான ஞான கங்கைகள்	3	துவாபரயுகம், கலியுகம்
D	ஞானம் என்றால் பகல்	4	அனைத்து சாஸ்திரங்களுக்கும் முதன்மையானது
E	பக்தி என்றால் இரவு	5	அழியாத கண்டமாக, சொர்க்கமாக ஆகின்றது

Q.4) சரியா? தவறா?

பாரதமே அழியாத கண்டமாகும். பாரத கண்டமே சொர்க்கமாகின்றது, வேறு கண்டங்கள் எதுவும் சொர்க்கமாவதில்லை. புதிய உலகம், சத்யகம் பாரதத்தில் மட்டுமே உருவாகின்றது என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. பாரதம் மட்டுமே சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. பாரதவாசிகள் மட்டுமே 84 பிறவிகள் எடுக்கின்றனர்

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.5) சரியா? தவறா?

சிவபாபா அந்தர்யாமி ஆவார். அதாவது, அனைவருடைய உள்மனதை அறிந்தவர். இதனை பாரதவாசிகள் மிகவும் சரியாக புரிந்துள்ளனர்.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.6) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

சத்யகத்தில் இராவண இராஜ்யம் இல்லை, எனவே 5 விகாரங்கள் இருக்க முடியாது. அது முற்றிலும் நிர்விகாரி உலகம். இராமர் - சீதையைக் கூட _____
கலைகள் சம்பூர்ணமானவர்கள் எனக் கூறப்படுகிறது

- A. ☐ 16
B. ☐ 14
C. ☐ 12
D. ☐ 10

Q.7) பொருத்துக:

	Choice		Match

A	திரிமூர்த்தி	1	பகவான் எனக் கூற முடியாது
B	பிரம்மத்தை	2	பிரம்மா அல்ல
C	சத்யுகத்தில்	3	வாயால் சிவபாபா என்று சொல்ல வேண்டியதில்லை
D	நினைவு செய்வதை அதிகப்படுத்துங்கள்	4	அனைவரும் ஏதும் அறியாதவர்களாக ஆகி விட்டனர்
E	இராவண இராஜ்யத்தில்	5	5 விகாரங்கள் இருக்க முடியாது

Q.8) பொருத்துக:

	Choice		Match
A	சத்யுகம்	1	இப்போது பிராமணராக ஆகி உள்ளோம்
B	திரேதாயுகம்	2	குடும்பி
C	நாம் தேவதை ஆவதற்கு	3	ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள்
D	பிராமணர்	4	பொன்னான உலகம்
E	குடும்பச் சூழ்நிலையில் இருந்தும்	5	வெள்ளியுகம்

Q.9) சரியா? தவறா?

குழந்தைகள் நீங்கள் என்ன சவால் விடுக்கின்றீர்களோ அந்த சவாலும் நடைமுறை வாழ்க்கையும் சமமாக இருக்க வேண்டும், இல்லையெனில் புண்ணிய ஆத்மா ஆவதற்குப் பதிலாக சுமை நிறைந்த ஆத்மாவாக ஆவீர்கள்

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.10) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

சங்கல்பத்தில் கூட விகாரத்தின் பலகீனம், வீண் பேச்சு, வீணான பாவனை, வெறுப்பு மற்றும் பொறாமையின் பாவனையானது பாவத்தின் கணக்கை அதிகரித்து விடும். எனவே, _____ பவ எனும் வரதானத்தின் மூலம் தன்னை பாதுகாத்து உலக சேவாதாரி ஆகுங்கள்.

- A. ☐ சக்திசாலி
B. ☐ புண்ணிய ஆத்மா
C. ☐ விஷ்வ சேவதாரி
D. ☐ கல்யாண்காரி ஆத்மா